



# Jumbo Bag Ltd.



**AN ISO 22000, 9001 & BRC / IOP CERTIFIED COMPANY**

JSE/EGM-2/2021-2022/

31.08.2021

To  
The Corporate Relationship Department,  
Bombay Stock Exchange Limited,  
1st Floor, New Trading Ring,  
Rotunda Building, P.J.Towers,  
Dalal Street, Fort,  
Mumbai - 400 001.

Scrip Code – 516078

\*\*\*\*\*

Dear Sir,

**Sub: EGM Notice and Newspaper Advertisement of Notice of EGM.**

The Company's Extraordinary General Meeting is scheduled to be held on Wednesday, the 22<sup>nd</sup> September, 2021 which has been informed to the stock exchange vide our letter JSE/EGM-1/2021-2022/ dated 31.08.2021.

In this regard, Copy of EGM notice and Newspaper advertisement of Notice of EGM are enclosed for your reference.

Thanking you

Yours faithfully,

For JUMBO BAG LIMITED

  
KASHIRAMAN BALAKRISHNAN  
COMPANY SECRETARY



Encl.: As above.

**"IF YOU ARE SATISFIED TELL OTHERS, IF NOT TELL US"**

Regd. Off. : "SK ENCLAVE" New No. 4, (Old No. 47), 1st Floor, Nowroji Road, Chetpet, Chennai - 600 031.  
Phone : 91-44-2645 2325, 2645 1722, 2646 1415, Fax : 91-44-2645 1720  
E-mail : [info@blissgroup.com](mailto:info@blissgroup.com) Website : <http://www.blissgroup.com>  
CIN : L36991TN1990PLC019944



## NOTICE OF 01<sup>st</sup> /2021-22 EXTRAORDINARY GENERAL MEETING

NOTICE is hereby given that the 01<sup>st</sup> /2021-22 Extraordinary General Meeting of the members of JUMBO BAG LIMITED will be held on Wednesday, 22<sup>nd</sup> September, 2021, 10.30 AM IST through Video Conference (VC) or Other Audio Visual Means (OAVM) to transact the following business with deemed venue being the registered office of the Company:

### SPECIAL BUSINESS:

1. To consider and if thought fit, to pass, with or without modification(s) the following Resolution as an Ordinary Resolution:

To approve request received from Dr. Gaddam Kumar Reddy, One of the Promoter of the company for reclassification from "Promoter" category to "Public" category

**"RESOLVED THAT** pursuant to the provisions of Regulation 31A of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and subject to approval from the Bombay Stock Exchange (herein after referred to as stock exchange) and such other Statutory Authorities as may be required and pursuant to other laws and regulations, as may be applicable from time to time (including any statutory modifications or re-enactments thereof for the time being in force), the consent of the members be and is hereby accorded to reclassify the following person (hereinafter referred as the applicant) from "Promoter" category to "Public" category :

Name of the Shareholder	No. of Equity shares held	Percentage of shareholding (%)
Dr. Gaddam Kumar Reddy	75,230	0.90

**RESOLVED FURTHER THAT** in supersession of any provision, their special rights, if any, with respect to the Company through formal or informal arrangements including through any shareholders agreements, if any, stand withdrawn/terminated and be null and void, with immediate effect.

**RESOLVED FURTHER THAT** the above applicant confirmed that all the conditions specified in sub-clause (i) to (vii) of clause (b) of sub-regulation (3) of Regulation 31A of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 have been complied with and also confirmed that at all times from the date of such reclassification, shall continue to comply with conditions mentioned under Regulation 31A of SEBI (LODR) Regulations, 2015 post reclassification from "Promoter" category to "Public" category.

**RESOLVED FURTHER THAT** on approval of the Stock Exchange upon application for reclassification of the aforementioned applicant, the Company shall effect such reclassification in the Statement of Shareholding pattern from immediate succeeding quarter under Regulation 31 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 and compliance to Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011, Securities and Exchange Board of India (Prohibition of Insider Trading) Regulations, 2015 and other applicable provisions.

**RESOLVED FURTHER THAT** the Managing Director and the Company Secretary of the Company, be and are hereby severally authorized to perform and execute all such acts, deeds, matters and

things including but not limited to making intimation/filings to stock exchange, seeking approvals from the Bombay Stock Exchange and to execute all other documents required to be filed in the above connection and to settle all such questions, difficulties or doubts whatsoever which may arise and amend such details and to represent before such authorities as may be required and to take all such steps and decisions in this regard to give full effect to the aforesaid resolutions”

**Date: 23.08.2021**

**Place: Chennai**

**By Order of the Board of Directors  
Kashiraman Balakrishnan  
Company Secretary**

**Registered Office:**

S.k. Enclave, new no. 4 (old number 47)

nowroji road, chetpet chennai tn 600031

CIN: L36991TN1990PLC019944

Website: [www.jumbobaglimited.com](http://www.jumbobaglimited.com)

E-mail: [csjbl@blissgroup.com](mailto:csjbl@blissgroup.com)

Tel.: +91-44-2646 1415.

**Note:**

- In view of the situation arising due to COVID-19 global pandemic, the General Meeting of the companies shall be conducted as per the guidelines issued by the Ministry of Corporate Affairs (MCA) vide Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No.02/2021 dated January 13, 2021. The forthcoming EGM will thus be held through video conferencing (VC) or other audio visual means (OAVM). Hence, Members can attend and participate in the ensuing EGM through VC/OAVM.
- The Register of Members and Share Transfer Books of the Company will remain closed 16<sup>th</sup> September, 2021 to 22<sup>nd</sup> September, 2021 (both days inclusive) in terms of the provisions of Section 91 of the Companies Act, 2013 and the applicable clauses of the SEBI (Listing Obligations and Disclosures Requirements Regulations) 2015.
- In compliance with the aforesaid MCA Circulars and SEBI Circular dated January 15, 2021 read with Circular dated May12, 2020, Notice of the EGM is being sent only through electronic mode to those Members whose email addresses are registered with the Company/ Depositories. Members may note that the Notice will also be available on the Company's website [www.jumbobaglimited.com](http://www.jumbobaglimited.com), websites of the Stock Exchange i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com).
- The Securities and Exchange Board of India has mandated submission of Permanent Account Number (PAN) by every participant in securities market. Members holding shares in demat form are, therefore, requested to submit PAN details to the Depository Participants with whom they have demat accounts. Members holding shares in physical form can submit their PAN details to M/s. Cameo Corporate Services Limited, the Registrar & Share Transfer Agent of the Company.
- As per Regulation 40 of SEBI Listing Regulations, as amended, securities of listed companies can be transferred only in dematerialized form with effect from, April 1, 2019, except in case of request received for transmission or transposition of securities. In view of these members holding shares in physical form are requested to consider converting their holdings to dematerialized form. Members can contact the Company or Company's Registrars and Transfer Agents, Cameo Corporate Services Limited for assistance in this regard.
- Since the EGM will be held through VC / OAVM, the Route Map is not annexed in this Notice

**E Voting & its procedures:****Voting through Electronic Means:**

1. As you are aware, in view of the situation arising due to COVID-19 global pandemic, the general meetings of the companies shall be conducted as per the guidelines issued by the Ministry of Corporate Affairs (MCA) vide Circular No. 14/2020 dated April 8, 2020, Circular No.17/2020 dated April 13, 2020, Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No.02/2021 dated January 13, 2021. The forthcoming EGM will thus be held through video conferencing (VC) or other audio visual means (OAVM). Hence, Members can attend and participate in the ensuing EGM through VC/OAVM.

2. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended), and MCA above mentioned circulars the Company is providing facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the EGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means, as the authorized e-Voting's agency. The facility of casting votes by a member using remote e-voting as well as the e-voting system on the date of the EGM will be provided by CDSL.
3. The Members can join the EGM in the VC/OAVM mode 15 minutes before and after the scheduled time of the commencement of the Meeting by following the procedure mentioned in the Notice. The facility of participation at the EGM through VC/OAVM will be made available to at least 1000 members on first come first served basis. This will not include large Shareholders (Shareholders holding 2% or more shareholding), Promoters, Institutional Investors, Directors, Key Managerial Personnel, the Chairpersons of the Audit Committee, Nomination and Remuneration Committee and Stakeholders Relationship Committee, Auditors etc. who are allowed to attend the EGM without restriction on account of first come first served basis.
4. The attendance of the Members attending the EGM through VC/OAVM will be counted for the purpose of ascertaining the quorum under Section 103 of the Companies Act, 2013.
5. Pursuant to MCA Circular No. 14/2020 dated April 08, 2020, the facility to appoint proxy to attend and cast vote for the members is not available for this EGM. However, in pursuance of Section 112 and Section 113 of the Companies Act, 2013, representatives of the members such as the President of India or the Governor of a State or body corporate can attend the EGM through VC/OAVM and cast their votes through e-voting.
6. In line with the Ministry of Corporate Affairs (MCA) Circular No. 17/2020 dated April 13, 2020, the Notice calling the EGM has been uploaded on the website of the Company at [www.jumbobaglimited.com](http://www.jumbobaglimited.com). The Notice can also be accessed from the websites of the Stock Exchanges i.e. BSE Limited at [www.bseindia.com](http://www.bseindia.com). The EGM Notice is also disseminated on the website of CDSL (agency for providing the Remote e-Voting facility and e-voting system during the EGM) i.e. [www.evotingindia.com](http://www.evotingindia.com).
7. The EGM has been convened through VC/OAVM in compliance with applicable provisions of the Companies Act, 2013 read with MCA Circular No. 14/2020 dated April 8, 2020 and MCA Circular No. 17/2020 dated April 13, 2020, MCA Circular No. 20/2020 dated May 05, 2020 and Circular No.02/2021 dated January 13, 2021.
8. In continuation of this Ministry's General Circular No. 20/2020, dated 05th May, 2020 and after due examination, it has been decided to allow companies whose EGMs were due to be held in the year 2020, or become due in the year 2021, to conduct their EGMs on or before 31.12.2021, in accordance with the requirements provided in paragraphs 3 and 4 of the General Circular No.

20/2020 as per MCA circular no. 02/2021 dated January,13,2021.

**THE INTRUCTIONS FOR SHAREHOLDERS FOR REMOTE E-VOTING ARE AS UNDER:**

- i. The voting period begins on 9.00 a.m. on Sunday, 19<sup>th</sup> September, 2021 and will end at 5.00 p.m. on Tuesday, 21<sup>st</sup> September, 2021. During this period shareholders' of the Company, holding shares either in physical form or in dematerialized form, as on the cut-off date Wednesday, 15<sup>th</sup> September, 2021 may cast their vote electronically. The e-voting module shall be disabled by CDSL for voting thereafter.
- ii. Shareholders who have already voted prior to the meeting date would not be entitled to vote at the meeting venue.
- iii. Pursuant to SEBI Circular No. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated 09.12.2020, under Regulation 44 of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, listed entities are required to provide remote e-voting facility to its shareholders, in respect of all shareholders' resolutions. However, it has been observed that the participation by the public non-institutional shareholders/retail shareholders is at a negligible level.

Currently, there are multiple e-voting service providers (ESPs) providing e-voting facility to listed entities in India. This necessitates registration on various ESPs and maintenance of multiple user IDs and passwords by the shareholders.

In order to increase the efficiency of the voting process, pursuant to a public consultation, it has been decided to enable e-voting to all the demat account holders, by way of a single login credential, through their demat accounts/ websites of Depositories/ Depository Participants. Demat account holders would be able to cast their vote without having to register again with the ESPs, thereby, not only facilitating seamless authentication but also enhancing ease and convenience of participating in e-voting process.

- iv. In terms of SEBI circular no. SEBI/HO/CFD/CMD/CIR/P/2020/242 dated December 9, 2020 on e-Voting facility provided by Listed Companies, Individual shareholders holding securities in demat mode are allowed to vote through their demat account maintained with Depositories and Depository Participants. Shareholders are advised to update their mobile number and email Id in their demat accounts in order to access e-Voting facility.

Pursuant to above said SEBI Circular, Login method for e-Voting and joining virtual meetings **for Individual shareholders holding securities in Demat mode CDSL/NSDL** is given below:

Type of shareholders	Login Method
----------------------	--------------

Individual Shareholders holding securities in Demat mode with **CDSL**

- 1) Users who have opted for CDSL Easi / Easiest facility, can login through their existing user id and password. Option will be made available to reach e-Voting page without any further authentication. The URL for users to login to Easi / Easiest are <https://web.cdslindia.com/myeasi/home/login> or visit [www.cdslindia.com](http://www.cdslindia.com) and click on Login icon and select New System Myeasi.
- 2) After successful login the Easi / Easiest user will be able to see the e-Voting option for eligible companies where the evoting is in progress as per the information provided by company. On clicking the evoting option, the user will be able to see e-Voting page of the e-Voting service provider for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting. Additionally, there is also links provided to access the system of all e-Voting Service Providers i.e. CDSL/NSDL/KARVY/LINKINTIME, so that the user can visit the e-Voting service providers' website directly.
- 3) If the user is not registered for Easi/Easiest, option to register is available at <https://web.cdslindia.com/myeasi/Registration/EasiRegistration>
- 4) Alternatively, the user can directly access e-Voting page by providing Demat Account Number and PAN No. from a e-Voting link available on [www.cdslindia.com](http://www.cdslindia.com) home page or click on <https://evoting.cdslindia.com/Evoting/EvotingLogin>. The system will authenticate the user by sending OTP on registered Mobile & Email as recorded in the Demat Account. After successful authentication, user will be able to see the e-Voting option where the evoting is in progress and also able to directly access the system of all e-Voting Service Providers.

Individual Shareholders holding securities in demat mode with **NSDL**

- 1) If you are already registered for NSDL IDeAS facility, please visit the e-Services website of NSDL. Open web browser by typing the following URL: <https://eservices.nsdl.com> either on a Personal Computer or on a mobile. Once the home page of e-Services is launched, click on the "Beneficial Owner" icon under "Login" which is available under 'IDeAS' section. A new screen will open. You will have to enter your User ID and Password. After successful authentication, you will be able to see e-Voting services. Click on "Access to e-Voting" under e-Voting services and you will be able to see e-Voting page. Click on company name or e-Voting service provider name and you will be re-directed to e-Voting service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting.
- 2) If the user is not registered for IDeAS e-Services, option to register is available at <https://eservices.nsdl.com>. Select "Register Online for IDeAS" Portal or click at <https://eservices.nsdl.com/SecureWeb/IdeasDirectReg.jsp>
- 3) Visit the e-Voting website of NSDL. Open web browser by typing the following URL: <https://www.evoting.nsdl.com/> either on a Personal Computer or on a mobile. Once the home page of e-Voting system is launched, click on the icon "Login" which is available under 'Shareholder/Member' section. A new screen will open. You will have to enter your User ID (i.e. your sixteen digit demat account number hold with NSDL), Password/OTP and a Verification Code as shown on the screen. After successful authentication, you will be redirected to NSDL Depository site wherein you can see e-Voting page. Click on company name or e-Voting service provider name and you will

	be redirected to e-Voting service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting
Individual Shareholders (holding securities in demat mode) login through their <b>Depository Participants</b>	You can also login using the login credentials of your demat account through your Depository Participant registered with NSDL/CDSL for e-Voting facility. After Successful login, you will be able to see e-Voting option. Once you click on e-Voting option, you will be redirected to NSDL/CDSL Depository site after successful authentication, wherein you can see e-Voting feature. Click on company name or e-Voting service provider name and you will be redirected to e-Voting service provider website for casting your vote during the remote e-Voting period or joining virtual meeting & voting during the meeting.

**Important note:** Members who are unable to retrieve User ID/ Password are advised to use Forget User ID and Forget Password option available at abovementioned website.

**Helpdesk for Individual Shareholders holding securities in demat mode for any technical issues related to login through Depository i.e. CDSL and NSDL**

<b>Login type</b>	<b>Helpdesk details</b>
Individual Shareholders holding securities in Demat mode with <b>CDSL</b>	Members facing any technical issue in login can contact CDSL helpdesk by sending a request at helpdesk.evoting@cdslindia.com or contact at 022-23058738 and 22-23058542-43.
Individual Shareholders holding securities in Demat mode with <b>NSDL</b>	Members facing any technical issue in login can contact NSDL helpdesk by sending a request at evoting@nsdl.co.in or call at toll free no.: 1800 1020 990 and 1800 22 44 30

v. Login method for e-Voting and joining virtual meetings for **Physical shareholders and shareholders other than individual holding in Demat form.**

- 1) The shareholders should log on to the e-voting website [www.evotingindia.com](http://www.evotingindia.com).
- 2) Click on "Shareholders" module.
- 3) Now enter your User ID
  - a. For CDSL: 16 digits beneficiary ID,
  - b. For NSDL: 8 Character DP ID followed by 8 Digits Client ID,
  - c. Shareholders holding shares in Physical Form should enter Folio Number registered with



the Company.

- 4) Next enter the Image Verification as displayed and Click on Login.
- 5) If you are holding shares in demat form and had logged on to www.evotingindia.com and voted on an earlier e-voting of any company, then your existing password is to be used.
- 6) If you are a first-time user follow the steps given below:

	<b>For Physical shareholders and other than individual shareholders holding shares in Demat.</b>
PAN	Enter your 10digit alpha-numeric PAN issued by Income Tax Department (Applicable for both demat shareholders as well as physical shareholders) <ul style="list-style-type: none"><li>• Shareholders who have not updated their PAN with the Depository Participant are requested to use the sequence number sent by RTA or contact RTA.</li></ul>
Dividend Bank Details <b>OR</b> Date of Birth (DOB)	Enter the Dividend Bank Details or Date of Birth in (dd/mm/yyyy) format as recorded in your demat account or in the company records in order to login. <ul style="list-style-type: none"><li>• If both the details are not recorded with the depository, please enter the member id / folio number in the Dividend Bank details field.</li></ul>

- vi. After entering these details appropriately, click on "SUBMIT" tab.
- vii. Shareholders holding shares in physical form will then directly reach the Company selection screen. However, shareholders holding shares in demat form will now reach 'Password Creation' menu wherein they are required to mandatorily enter their login password in the new password field. Kindly note that this password is to be also used by the demat holders for voting for resolutions of any other company on which they are eligible to vote, provided that company opts for e-voting through CDSL platform. It is strongly recommended not to share your password with any other person and take utmost care to keep your password confidential.
- viii. For shareholders holding shares in physical form, the details can be used only for e-voting on the resolutions contained in this Notice.
- ix. Click on the EVSN for the relevant Jumbo Bag Limited on which you choose to vote.
- x. On the voting page, you will see "RESOLUTION DESCRIPTION" and against the same the option "YES/NO" for voting. Select the option YES or NO as desired. The option YES implies that you assent to the Resolution and option NO implies that you dissent to the Resolution.
- xi. Click on the "RESOLUTIONS FILE LINK" if you wish to view the entire Resolution details.
- xii. After selecting the resolution, you have decided to vote on, click on "SUBMIT". A confirmation box will be displayed. If you wish to confirm your vote, click on "OK", else to change your vote, click on "CANCEL" and accordingly modify your vote.
- xiii. Once you "CONFIRM" your vote on the resolution, you will not be allowed to modify your vote.
- xiv. You can also take a print of the votes cast by clicking on "Click here to print" option on the Voting page.

- xv. If a demat account holder has forgotten the login password then Enter the User ID and the image verification code and click on Forgot Password & enter the details as prompted by the system.
- xvi. **Additional Facility for Non – Individual Shareholders and Custodians –For Remote Voting only.**
- Non-Individual shareholders (i.e. other than Individuals, HUF, NRI etc.) and Custodians are required to log on to [www.evotingindia.com](http://www.evotingindia.com) and register themselves in the “Corporates” module.
  - A scanned copy of the Registration Form bearing the stamp and sign of the entity should be emailed to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com).
  - After receiving the login details a Compliance User should be created using the admin login and password. The Compliance User would be able to link the account(s) for which they wish to vote on.
  - The list of accounts linked in the login should be mailed to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) and on approval of the accounts they would be able to cast their vote.
  - A scanned copy of the Board Resolution and Power of Attorney (POA) which they have issued in favour of the Custodian, if any, should be uploaded in PDF format in the system for the scrutinizer to verify the same.
  - Alternatively Non Individual shareholders are required to send the relevant Board Resolution/ Authority letter etc. together with attested specimen signature of the duly authorized signatory who are authorized to vote, to the Scrutinizer and to the Company at the email address [csjbl@blissgroup.com](mailto:csjbl@blissgroup.com), if they have voted from individual tab & not uploaded same in the CDSL e-voting system for the scrutinizer to verify the same.

**PROCESS FOR THOSE SHAREHOLDERS WHOSE EMAIL ADDRESSES ARE NOT REGISTERED WITH THE DEPOSITORIES FOR OBTAINING LOGIN CREDENTIALS FOR E-VOTING FOR THE RESOLUTIONS PROPOSED IN THIS NOTICE:**

1. For Physical shareholders- please provide necessary details like Folio No., Name of shareholder, scanned copy of the share certificate (front and back), PAN (self attested scanned copy of PAN card), AADHAR (self attested scanned copy of Aadhar Card) by [murali@cameoindia.com](mailto:murali@cameoindia.com).
2. For Demat shareholders - Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP)
3. For Individual Demat shareholders – Please update your email id & mobile no. with your respective Depository Participant (DP) which is mandatory while e-Voting & joining virtual meetings through Depository.

**INSTRUCTIONS FOR SHAREHOLDERS ATTENDING THE EGM THROUGH VC/OAVM & E-VOTING DURING MEETING ARE AS UNDER:**

1. The procedure for attending meeting & e-Voting on the day of the EGM is same as the instructions mentioned above for e-voting.
2. The link for VC/OAVM to attend meeting will be available where the EVSN of Company will be displayed after successful login as per the instructions mentioned above for e-voting.
3. Shareholders who have voted through Remote e-Voting will be eligible to attend the meeting. However, they will not be eligible to vote at the EGM.

4. Shareholders are encouraged to join the Meeting through Laptops / IPads for better experience.
5. Further shareholders will be required to allow Camera and use Internet with a good speed to avoid any disturbance during the meeting.
6. Please note that Participants Connecting from Mobile Devices or Tablets or through Laptop connecting via Mobile Hotspot may experience Audio/Video loss due to Fluctuation in their respective network. It is therefore recommended to use Stable Wi-Fi or LAN Connection to mitigate any kind of aforesaid glitches.
7. Shareholders who would like to express their views/ask questions during the meeting may register themselves as a speaker by sending their request in advance at least 10 days prior to meeting mentioning their name, demat account number/folio number, email id, mobile number at (company email id). The shareholders who do not wish to speak during the EGM but have queries may send their queries in advance 10 days prior to meeting mentioning their name, demat account number/folio number, email id, mobile number at csjbl@blissgroup.com. These queries will be replied to by the company suitably by email.
8. Those shareholders who have registered themselves as a speaker will only be allowed to express their views/ask questions during the meeting.
9. Only those shareholders, who are present in the EGM through VC/OAVM facility and have not casted their vote on the Resolutions through remote e-Voting and are otherwise not barred from doing so, shall be eligible to vote through e-Voting system available during the EGM.
10. If any Votes are cast by the shareholders through the e-voting available during the EGM and if the same shareholders have not participated in the meeting through VC/OAVM facility, then the votes cast by such shareholders shall be considered invalid as the facility of e-voting during the meeting is available only to the shareholders attending the meeting.

If you have any queries or issues regarding attending EGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or contact at 022-23058738 and 022-23058542/43.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai - 400013 or send an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) or call on 022-23058542/43.

- (xvi) The Company has appointed Smt. Lakshmmi Subramanian, Practicing Company Secretary, to act as the Scrutinizer, for conducting the scrutiny of the votes cast and she has communicated her willingness to be appointed.

The Scrutinizer, after scrutinising the votes cast during the EGM and through remote e-voting, will not later than three days of conclusion of the Meeting, make a consolidated scrutinizer's report and submit the same to the Chairman. The results declared along with the consolidated scrutinizer's report shall be placed on the website of the Company [www.jumbobaglimited.com](http://www.jumbobaglimited.com) and CDSL website. The results shall simultaneously be communicated to the Bombay Stock Exchange Limited.

## EXPLANATORY STATEMENT PURSUANT TO SECTION 102 OF THE COMPANIES ACT, 2013

### In respect of Item No 1.

The Company had received request from Dr. Gaddam Kumar Reddy, Promoter of the Company for reclassification from the 'Promoter' category to 'Public' category. The following are the details regarding their respective shareholding in the Company:

Name of the Shareholder	No. of Equity shares held	Percentage of shareholding (%)
Dr. Gaddam Kumar Reddy	75,230	0.90

Pursuant to Regulation 31A of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 along with amendments thereto, the Board of Directors of the Company shall analyze the request, place the same before the shareholders in a general meeting for approval and apply for stock exchanges' approval subsequently.

On the basis of the requests received by the Company and pursuant to the provisions of Regulation 31A (3)(b) of the SEBI (LODR) Regulations, 2015, the aforesaid shareholders seeking reclassification have confirmed that –

- i) They, together do not hold more than ten per cent of the total Voting Rights in the Company;
- ii) They do not exercise control over the affairs of the Company directly or indirectly;
- iii) They do not have any special rights with respect to the Company through formal or informal arrangements including through any shareholder agreements;
- iv) They do not represent on the Board of Directors (including not having a Nominee Director) of the Company;
- v) They do not act as a Key Managerial Person in the Company;
- vi) They are not 'wilful defaulters' as per the Reserve Bank of India Guidelines;
- vii) They are not fugitive economic offenders. Further, the aforesaid shareholders have confirmed that subsequent

to reclassification, they would continue to comply with the requirements as mentioned in Regulation 31A of SEBI (LODR) Regulations, 2015.

The said requests for reclassification were considered, analyzed and approved by the Board of Directors at its meeting held on August 23, 2021, subject to members' approval, and stock exchange' approval subsequently.

The Promoter shareholding in the Company would be 42.6 % after the above reclassification.

None of the other Directors or key managerial personnel or their relatives is, in anyway, concerned or interested in the said resolution.

**STRESSED ASSETS MANAGEMENT BRANCH**  
 5-1-679, Surabhi Arcade, Bank Street, Kofl, Hyderabad-500 001.  
 Phone: 040-24651169. Email: armhyderabad@indianbank.co.in

**(Rule-8(1))**  
**POSSESSION NOTICE (for immovable property)**

Whereas The undersigned being the Authorized Officer of the Indian Bank under the Securitisation and Reconstruction of Financial Assets and Enforcement of Security Interest Act 2002 and in exercise of powers conferred under Section 13 (12) read with rule 8 and 9 of the Security Interest (Enforcement) Rules, 2002 issued a demand notice dated 19.01.2021 Calling upon the borrower/s:-  
 (1) M/s.Vaishnavi Impex (2) Mr Chukkappalli Raghunatha Babu (Guarantor) (3) Mr AMV Prasad (Guarantor) (4) Mr. P Nageswara Rao (Guarantor) (5) Ms. A Anuradha (Guarantor) (6) Ms. K Bharthi Sudha (Guarantor) (7) Mr. P Krishna Murthy Chowdary (Mortgagor) with our SAMV Branch, Hyderabad to repay the amount mentioned in the notice being Rs.2,66,97,923.43 (in words Two Crore Sixty Six Lakh Ninety Seven Thousand Nine Hundred Twenty Three and Paise Forty Three only) as on 19.01.2021 with further interest and cost within 60 days from the date of receipt of the said notice.

The borrower having failed to repay the amount, notice is hereby given to the borrower and the public in general that the undersigned has taken possession of the property on 25.08.2021 & 26.08.2021 described herein below in exercise of powers conferred on him / her under Section 13 (4) of the said Act read with rule 8 and 9 of the said rules.

We draw attention to the provisions of Section 13 (8) of the SARFAESI Act and the Rules framed thereunder which deals with the rights of redemption over the securities by the borrower.

The borrower in particular and the public in general is hereby cautioned not to deal with the property and any dealings with the property will be subject to the charge of the Indian Bank for an amount of Rs 2,93,86,067/- (Rupees Two Crore Ninety Three Lakh Eighty Six Thousand and Sixty Seven only) as on 22.08.2021 and further interest, cost and charges thereon.

**DESCRIPTION OF THE IMMOVABLE PROPERTY**

1. All that the Flat bearing No. 405 in Block "E" of 4<sup>th</sup> floor of "Girisikhar Plaza" admeasuring 800 sq.ft, including common areas and balconies with car parking in the parking space together with undivided share of land admeasuring about 15 sq.yds, out of total admeasuring 5222 sq.yds in survey no. 123/1, premises bearing MCH No. 1-9-8/1/1, situated at Ramnagar, Zamistanpur, Musheerabad revenue mandal, Hyderabad belonging to Mr. P. Nageshwara Rao (Sale deed No 4001/2007 Dt. 12.11.2007) and bounded as follows: North: Open to Sky, South: Open to Sky, East: Open to Sky, West: 5' Wide Corridor.

2. All that the Flat bearing No. 505 in Block "E" of 5<sup>th</sup> floor of "Girisikhar Plaza" admeasuring 800 sq.ft, including common areas and balconies with car parking in the parking space together with undivided share of land admeasuring about 15 sq.yds, out of total admeasuring 5222 sq.yds in survey no. 123/1, premises bearing MCH No. 1-9-8/1/1, situated at Ramnagar, Zamistanpur, Musheerabad revenue mandal, Hyderabad belonging to Mr. P. Krishna Murthy Chowdary (Sale Deed No. 4002/2007 Dt. 12.11.2007) and bounded as follows: North: Open to Sky, South: Open to Sky, East: Open to Sky, West: 5' Wide Corridor.

3. Item No.1 : All that the Flat bearing No. 501 in Block "E" of 5<sup>th</sup> floor of "Girisikhar Plaza" admeasuring 1090sq.ft, including common areas and balconies with car parking in the parking space together with undivided share of land admeasuring about 30 sq.yds, out of total admeasuring 5222 sq.yds in survey no. 123/1, premises bearing MCH No. 1-9-8/1/1, situated at Ramnagar, Zamistanpur, Musheerabad revenue mandal, Hyderabad belonging to Mr. P. Krishna Murthy Chowdary (Sale deed No.4005/2007 dt. 12.11.2007) and bounded as follows: North: Open to Sky, South: Flat No. E-502, East: 5' wide corridor/Flat no E-505, West: open to sky/road.

Item No.2: All that the Flat bearing No. 502 in Block "E" of 5<sup>th</sup> floor of "Girisikhar Plaza" admeasuring 1090sq.ft, including common areas and balconies with car parking in the parking space together with undivided share of land admeasuring about 30 sq.yds, out of total admeasuring 5222 sq.yds in survey no. 123/1, premises bearing MCH No. 1-9-8/1/1, situated at Ramnagar, Zamistanpur, Musheerabad revenue mandal, Hyderabad belonging to Mr. P. Krishna Murthy Chowdary (Sale deed No.4005/2007 dt. 12.11.2007) and bounded as follows: North: Flat No. E-501, South: Staircase, East: 5' Wide corridor/Open to Sky, West: Open to Sky/Road.

4. All that the Flat bearing No.203 and 204 in 2<sup>nd</sup> floor (Actual/ present Flat No. 202) of Sri Varuna Sai Enclave bearing D.No. 59A-214-5/2A2, admeasuring 1656 sq.ft along with car parking 100 sq.ft and common area 100 sq.ft with an undivided share of land admeasuring 54 Sq. Yds, out of total land admeasuring 547.55 sq.yds in R.S. No. 148/1 situated at Vijayawada, Patamata, Krishna District, A.P. belonging to Chukkappalli Raghunatha Babu (Sale deed No.8342/2012 Dt. 30.11.2012) and bounded by: North: Open to Sky, South: Common Corridor, East: Open to Sky, West: Open to Sky

5. All that the Flat bearing No.503 and 504 in 5<sup>th</sup> floor (Actual/ present Flat No. 502) of Sri Varuna Sai Enclave bearing D.No. 59A-214-5/2A2, admeasuring 1656 sq.ft along with car parking 100 sq.ft and common area 100 sq.ft with an undivided share of land admeasuring 54 Sq. Yds out of total land admeasuring 547.55 sq.yds in R.S. No. 148/1 situated at Vijayawada, Patamata, Krishna District, A.P. belonging to Chukkappalli Raghunatha Babu and bounded by: North: Open to Sky, South: Common Corridor, East: Open to Sky, West: Open to Sky.

Date: 26.08.2021  
 Place: Hyderabad

Authorized Officer  
 (Indian Bank)

**Jumbo Bag Ltd.**  
 ISO 22000, 9000, 14001 & BRC / IOP CERTIFIED COMPANY  
 CIN: L36991TN1990PLC019944  
 Regd. Office: New No.4 (Old No.47), Nowroji Road, Chetpet, Chennai-600 031 Phone: 044-26451722 Fax: 91-4426451720  
 Website: www.jumbobaglimited.com Email: csjbl@blissgroup.com

**NOTICE**

**NOTICE IS HEREBY GIVEN THAT** the 01st/2021-22 Extraordinary General Meeting of the Members of the Company will be held on **Wednesday, 22nd September, 2021 at 10.30 AM** through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM) to transact the following special business:-

1. To consider and if thought fit, to pass, with or without modification(s) the following Resolution as an Ordinary Resolution:

To approve request received from Dr.Gaddam Kumar Reddy, One of the Promoter of the company for reclassification from "Promoter" category to "Public" category:

**"RESOLVED THAT** pursuant to the provisions of Regulation 31A of Securities and Exchange Board of India (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, and subject to approval from the Bombay Stock Exchange (herein after referred to as stock exchange) and such other Statutory Authorities as may be required and pursuant to other laws and regulations, as may be applicable from time to time (including any statutory modifications or re-enactments thereof for the time being in force), the consent of the members be and is hereby accorded to reclassify the following person (hereinafter referred as the applicant) from "Promoter" category to "Public" category:

Name of the Shareholder	No. of Equity shares held	Percentage of shareholding (%)
Dr. Gaddam Kumar Reddy	75,230	0.90

**RESOLVED FURTHER THAT** in supersession of any provision, their special rights, if any, with respect to the Company through formal or informal arrangements including through any shareholders agreements, if any, stand withdrawn/terminated and be null and void, with immediate effect.

**RESOLVED FURTHER THAT** the above applicant confirmed that all the conditions specified in sub-clause (i) to (vii) of clause (b) of sub-regulation (3) of Regulation 31A of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 have been complied with and also confirmed that at all times from the date of such reclassification, shall continue to comply with conditions mentioned under Regulation 31A of SEBI (LODR) Regulations, 2015 post reclassification from "Promoter" category to "Public" category.

**RESOLVED FURTHER THAT** on approval of the Stock Exchange upon application for reclassification of the aforementioned applicant, the Company shall effect such reclassification in the Statement of Shareholding pattern from immediate succeeding quarter under Regulation 31 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations, 2015 and compliance to Securities and Exchange Board of India (Substantial Acquisition of Shares and Takeovers) Regulations, 2011, Securities and Exchange Board of India (Prohibition of Insider Trading) Regulations, 2015 and other applicable provisions.

**RESOLVED FURTHER THAT** the Managing Director and the Company Secretary of the Company, be and are hereby severally authorized to perform and execute all such acts, deeds, matters and things including but not limited to making intimations/filings to stock exchange, seeking approvals from the Bombay Stock Exchange and to execute all other documents required to be filed in the above connection and to settle all such questions, difficulties or doubts whatsoever which may arise and amend such details and to represent before such authorities as may be required and to take all such steps and decisions in this regard to give full effect to the aforesaid resolutions"

Notes:

1. In view of the situation continuing due to COVID-19 global pandemic, General Meeting of the Members of the Company will be held through Video Conference (VC) / Other Audio Visual Means (OAVM) as per the guidelines issue under Ministry of Corporate Affairs (MCA) vide Circular 14/2020 dated April 8, 2020, 17/2020 dated April 13, 2020, 20/2020 dated May 05, 2020 and 02/2021 dated January 13, 2021 ("MCA Circulars") and SEBI circular SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 dated May 12, 2020 and SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11 dated January 15, 2021.

2. The Notice along with explanatory statement of the 01ST/2021-22 EGM will be sent only in electronic mode to all the members whose e-mail IDs are registered with the Company / Depository Participant(s) on or before **27th August, 2021** and the same shall also be available on the website of the Company www.jumbobaglimited.com as well as on the website of Bombay Stock Exchange at www.bseindia.com.

3. Pursuant to the provisions of Section 108 of the Companies Act, 2013 read with Rule 20 of the Companies (Management and Administration) Rules, 2014 (as amended) and Regulation 44 of SEBI (Listing Obligations & Disclosure Requirements) Regulations 2015 (as amended), and aforesaid MCA Circulars the Company is providing facility of remote e-voting to its Members in respect of the business to be transacted at the EGM. For this purpose, the Company has entered into an agreement with Central Depository Services (India) Limited (CDSL) for facilitating voting through electronic means, as the authorized e-Voting's agency. The facility of casting votes by a member using remote e-voting as well as the e-voting system on the date of the EGM will be provided by CDSL.

4. The Register of Members of the Company and Share Transfer Books will remain closed from **16th September 2021 to 22nd September 2021** (both days inclusive) for the purpose of the Extraordinary General Meeting.

5. Members holding shares as on the cut-off date of **15th September, 2021** may cast their vote electronically.

**Members are informed that:-**

(a) Voting through electronic mode shall commence on **19th September 2021 at 09.00 A.M.** and will end on **21st September 2021 at 5.00 P.M.**

(b) Voting through electronic mode shall not be allowed beyond **5.00 P.M. on 21st September 2021.**

(c) Any person who acquires shares of the Company and become a Member of the Company after the dispatch of Notice of EGM and holding shares as on the cut-off date i.e. **15th September 2021** may obtain the log in and password by following the procedures as mentioned in the Notice for the EGM or by sending a request email to helpdesk.evoting@cdslindia.com or csjbl@blissgroup.com.

(d) The Members who have cast their votes through remote e-voting prior to the EGM may also attend/participate in the EGM through VC/OAVM but shall not be entitled to cast their votes again. Those Members, who shall be present in the EGM through VC/OAVM facility and had not cast their votes on the Resolutions through remote e-voting and otherwise not barred from doing so, shall be eligible to vote through remote e-voting during the EGM

Members may refer to the EGM Notice for detailed instructions on remote e-voting, participation in the EGM through VC. In case of any queries members may refer the instructions on e-voting contained in the Notice or refer the Frequently Asked Questions (FAQs) and user manual on the e-voting website of CDSL to get further clarifications relating to e-voting process, the Members may also contact M/s. Cameo Corporate Services Limited at email: murali@cameoindia.com, Tel: 044-28460390

By Order of the Board  
 For Jumbo Bag Limited  
 Kashiraman Balakrishnan  
 Company Secretary

Place: Chennai  
 Date : 30.08.2021

**Saraswat Bank**  
 Office of the Returning Officer,  
 Saraswat Co-op. Bank Ltd.,  
 Regd. Office  
 5<sup>th</sup> floor, Ekanath Thakur Bhavan,  
 953, Appasaheb Marathe Marg,  
 Prabhadevi, Mumbai - 400 025.

**Saraswat Co-operative Bank Ltd.**  
 (Scheduled Bank)

To,  
 All the members of Saraswat Co-op. Bank Ltd.,

**Notice (In brief) of Election to the Board of Directors of Saraswat Co-operative Bank Ltd., Mumbai FOR THE PERIOD 2021-2026**

No. Saraswat Bank-ELN-1 of 2021 Mumbai dated 24.08.2021

In exercise of powers conferred by Section 45 of the Multi State Co-op. Societies Act, 2002 and the Rules made thereunder, I, Jayant D. Patil, Returning Officer, hereby notify the Elections for the period 2021-2026 to 16 (sixteen) seats on the Board of Directors of Saraswat Co-operative Bank Ltd., Mumbai.

1. Constituencies as per Bye-law No.55:	No. of seats on the Board of Directors
From members of the Society residing in	
I. MMRDA area	10 seats
II. Outside the MMRDA area but within the State of Maharashtra	04 seats
III. A State or States other than the State of Maharashtra or Union Territories in the Union of India, where the Bank has or may have its Branches	02 seats
<b>TOTAL</b>	<b>16 seats</b>

**(Total Sixteen Seats)**

**Note :** Under Bye-law No. 54, the Board shall consist of sixteen members.

2. The list of members eligible to vote as on 24-08-2021 prepared by the Bank and finalized by the Returning Officer will be published by the Bank on 01-09-2021 on the Notice Board of Regd. Office of the Bank and will also be available at all the Branches of the Bank.

3. The Election Programme is as under:

Sr. No.	Event	Date & Time	Venue	Remarks
1.	Obtaining of Nomination Forms.	31-08-2021 (Tuesday) to 07-09-2021 (Tuesday) Between 11.00 a.m. and 4.00 p.m. (on every working day).	Office of Returning Officer or from Zonal Offices/Branches of the Bank outside MMRDA areas as specified in the detailed Notice of Election	The Nomination Forms can be obtained free of charge by any member by submitting written application addressed to the Returning Officer.
2.	Filing of Nominations.	31-08-2021 (Tuesday) to 07-09-2021 (Tuesday) Between 11.00 a.m. and 4.00 p.m. (on every working day).	Office of Returning Officer.	The Nomination Form shall be presented in person or sent by Registered Post with acknowledgement due by the candidate himself to the Returning Officer or any other Officer authorized by him in this behalf. Nominations sent by Registered Post with acknowledgement due should reach latest by 4.00 p.m. on 07-09-2021.
3.	Publication of list of Nominations received.	On 07-09-2021 (Tuesday) at 5.00 p.m.	Office of the Returning Officer.	
4.	Scrutiny of Nominations.	On 08-09-2021 (Wednesday) from 12.00 noon onwards till completion of the scrutiny.	Office of the Returning Officer.	
5.	Publication of list of valid Nominations	On 08-09-2021 (Wednesday) immediately after the scrutiny.	Office of the Returning Officer.	
6.	Withdrawal of valid Nominations	From 09-09-2021 (Thursday) to 15-09-2021 (Wednesday) between 11.00 a.m. to 4.00 p.m. (on every working day).	Office of the Returning Officer.	The Nomination can be withdrawn by the candidate by written application. Candidature may be withdrawn by Notice signed by the candidate and delivered in person or by the person duly authorized by him at any time after the presentation of the nomination papers to the Office of the Returning Officer. The Notice of withdrawal shall be irrevocable.
7.	Publication of final list of contesting candidates.	On 15-09-2021 (Wednesday) at 5.00 p.m.	Office of the Returning Officer.	
8.	Polling if required	On 24-09-2021 (Friday) from 8.00 a.m. to 5.00 p.m.	Respective Polling Stations	Polling Stations are set up at places as specified in detailed Notice of Election.
9.	Counting of votes polled.	On 26-09-2021 (Sunday) from 10.00 a.m. till the completion.	Staff Learning Centre Address: 2 <sup>nd</sup> floor, Madhushree, Plot No. 85, Sector 17, Vashi, Navi Mumbai-400703.	
10.	Declaration of Result of Election by Returning Officer.	At 5.00 p.m. on 30-09-2021 (Thursday)	Annual General Meeting at Pracharya B N Vaidya Sabhagruha, Hindu Colony, Dadar (East), Mumbai 400 014.	
11.	Election of Chairman and Vice Chairman	On 30.09.2021 (Thursday) immediately after constitution of newly elected Board of Directors	Saraswat Co-op. Bank Ltd. Ekanath Thakur Bhavan, Prabhadevi, Mumbai 400025.	

4. **Notes :**  
**Publication of all Lists and Notices :**

a. All lists and notices shall be published on the Notice Board of the Office of the Returning Officer.

b. The detailed Notice of Election Programme along with the addresses of the Polling Stations is being sent to every member by post and copies thereof are being published on the Notice Boards of the Bank's Regd. Office, Zonal Offices and all the Branches of the Bank.

c. Under Bye - law 55 A, candidates contesting for directorship should have been member for a minimum period of twelve months immediately preceding the date of such election or appointment. The contesting candidate should have an operative savings/current/term deposit account of Rs.50,000/- in the Bank for a minimum period of twelve months continuously prior to the date of nomination and will continue till he/she remains as a Director of the Board.

d. Under Bye - law 55 B, a candidate who wishes to contest the election to the Board of Directors of the Bank is required to deposit Rs. 25,000/- as Security Deposit at the time of filing the nomination. Provided that if a candidate withdraws his nomination or if his nomination is rejected, the deposit will be refunded within 15 days of his withdrawal/rejection. The deposit shall be forfeited, if at an election where a poll has been taken, the candidate is not elected and the number of valid votes polled by him does not exceed one-tenth of the total number of valid votes polled by all the candidates or, in the case of election of more than one member at the election one tenth of the number of valid votes, so polled divided by the number of members to be elected. In other cases, Security Deposit will be returned.

e. The Notice Board of the Office of the Returning Officer will be kept near the Reception on the ground floor of the Regd. Office.

f. Nominations received by Fax / email will not be entertained.

g. COVID 19 appropriate SOP guidelines will be applicable.

( Jayant D. Patil )  
 Returning Officer,  
 Saraswat Co-operative Bank Ltd. &  
 District Deputy Registrar Mumbai (1) City

Place : Mumbai  
 Date : 24<sup>th</sup> August 2021

**RepcO Home Finance**  
 1st Floor, K R Plaza, No: 4-2-658/3, Plot no 9, Sy no:118, Mamatha hospital road, Above Indian Overseas, Telangana - 507002.

**TENDER - CUM - AUCTION SALE NOTICE**

Sale of Immovable Properties Mortgaged to Repco Home Finance Ltd. Under Securitisation and Reconstruction of Financial Assets And Enforcement of Security Interest Act 2002

Whereas **Borrower - Mrs. Somaraju Aruna, W/o, Chilikapalli Parameshwara Rao, Co-Borrower-I: Mr. Chilikapalli Parameshwara Rao, Co-Borrower-II: Mr. A. Magnus, S/o, P. Augustin, Guarantor: Mr. Bandi Venkateshwar Rao, S/o, Nageswara Rao,** have borrowed money from Repco Home Finance Limited, **Khammam Branch** against the mortgage of the immovable property more fully described in the schedule hereunder, the company has issued a **Demand Notice** under Section 13(2) of the SARFAESI Act, 2002 on **25-07-2018** calling upon them to repay the amount mentioned in the notice being vide **Loan Account No. 2201890000053** being **Rs. 15,96,049/-** as on **17-07-2018** together with further interest, costs and expenses within 60 days from the date of the said notice.

Whereas the borrower & co-borrowers having failed to pay the amount due to the Company as called for in the said demand notice, the Company has taken possession of the secured asset more fully described in the schedule hereunder on 23-03-2021 under Section 13 (4) of the Act.

Whereas the borrowers having failed to pay the dues in full, the secured creditor, Repco Home Finance Limited has decided to sell the under mentioned secured asset in **"As is where is condition"** and **"As is what is condition"** under Section 13(4) of the Act read with Rules 8 & 9 of the Security Interest (Enforcement) Rules 2002 for realization of the debts dues to the company. The dues of the borrower being vide **Loan Account No. 2201890000053** being **Rs. 25,20,227/-** as on **10-08-2021.**

**DETAILS OF SALE**

Date and Time of E- Auction	05-10-2021, 11.00 A.M - 12.00 P.M. (with unlimited auto extension of 5 minutes)
EMD (10% of Reserve Price)	Rs.2,22,000/- (Rupees Two Lakhs Twenty Two Thousand Only)
Reserve Price	Rs.22,20,000/- (Rupees Twenty Two Lakhs and Twenty Thousand Only)
Last Date & time for submitting E-Tenders	04-10-2021, 04.00 P.M.
Minimum Bid Increment Amount	Rs.10,000/-

**Description of Property:**  
 All that piece and parcel of vacant Land bearing No. 97/A, admeasuring to an extent of 148-00 Sq. yards equivalent to 123-75 Sq.Mts. Out of Sy. No. 496 part of Velugumatla Revenue Village situated at Nagaramsing Nagar, Gollagudem, Khammam Within Municipal Corporation limits, Khammam Urban Mandal, Khammam Dist.

**Bounded on the :-**  
**North by:** 30 Feet Wide Road, **South by:** Other Vacant Plot, **East by:** H No. 5-289 of Takur Rambabu in Plot No. 97, **West by:** Other Houses & Plots.

**Terms and Conditions**  
 The intending bidders of the property should send their bids in the prescribed tender form in a closed cover along with EMD of 10% of the reserve price by means of RTGS / NEFT / DD / Banker's Cheque drawn in favour of **"RepcO Home Finance Limited"** payable at **Khammam** or on the website www.bankerauctions.com. Tender form not in the prescribed format will not be accepted.

For inspection of the property the intending bidders may contact the Branch Head, Repco Home Finance Limited, Khammam Branch, on all working days between 10A.M to 5 P.M. Contact No. 08742-239666, 9581840099.

Place: Khammam  
 Date : 21-08-2021

Authorized officer  
 Repco Home Finance Limited

indianexpress.com

**I look at every side before taking a side.**

**Inform your opinion with insightful perspectives.**

**The Indian EXPRESS**  
 — JOURNALISM OF COURAGE —

**The Indian Express.**  
**For the Indian Intelligent.**

( Jayant D. Patil )  
 Returning Officer,  
 Saraswat Co-operative Bank Ltd. &  
 District Deputy Registrar Mumbai (1) City

Place : Mumbai  
 Date : 24<sup>th</sup> August 2021

indianexpress.com

**I look at every side before taking a side.**

**Inform your opinion with insightful perspectives.**

**The Indian EXPRESS**  
 — JOURNALISM OF COURAGE —

